

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - பகுதி 2 இன் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 2018 மே 18 ஆம் திகதிய 3625 ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் 4.02(அ) பிரிவு மற்றும் 3626 ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் 4.02(அ) பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

நிகழ்ச்சித்திட்டத்தின் கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நீர்ப்பாசன அமைச்சு நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கல் முகவர்களாக உள்ளன.

நிகழ்ச்சித்திட்டப் பகுதியில் விவசாயம், குடிநீர் மற்றும் வணிக நோக்கங்களிற்காக நீர் வளங்களை பாதுகாப்பாக அணுகுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். வடமத்திய மாகாண கால்வாய் செயற்திட்டம், வடமேல் மாகாண கால்வாய் செயற்திட்டம் மற்றும் மினிபே லெப்ற் வாங் கால்வாய் புனரமைப்புச் செயற்திட்டம் ஆகிய மூன்று கூறுகளின் கீழ் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

கடன் உடன்படிக்கையின் பிரகாரம் நிகழ்ச்சித்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 38,177.67 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 242 மில்லியனானதுடன் அதில் ரூபா 33,129.39 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 210 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 5,048.28 மில்லியன் மிகுதி தொகை இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்ச்சித்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2017 திசெம்பர் 13 இல் ஆரம்பித்திருந்ததுடன் 2021 திசெம்பர் 31 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. எனினும் நிகழ்ச்சித்திட்ட நடவடிக்கைகளின் பூர்த்தி செய்தல் திகதி 2025 யூன் 24 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எனது அறிக்கையின் 2.1 ஆம் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களை தவிர்த்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காகப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்'கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்கீட்டுக் குறைபாடு/ கணக்காய்வு விடயம்	தொகை ரூபா. மில்லியன்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) நிதி நிலைமைக்கூற்றிற்கிணங்க உரிமையாண்மை மீதி ரூபா.65,148.04 மில்லியனாக இருந்தது. இருப்பினும், உரிமை மாற்றங்கள் கூற்றின்படி அது ரூபா.65,119.7 மில்லியனாக இருந்தது. எனவே, இரண்டு மீதிகளுக்கும் இடையே ரூபா.28.34 மில்லியன் வித்தியாசம் காணப்பட்டது.	28.34	ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இது 2025 இல் சரிசெய்யப்படும்.	PMU நிதிக்கூற்றில் இணக்கஞ்செய்யப்பட்ட மீதிகளை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் நிதிக்கூற்றில் மறுமதிப்பீட்டு மிகை ரூபா.5,300.95 மில்லியன் தவறாக ரூபா.7,053.73 மில்லியனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மறுமதிப்பீட்டு மிகை ரூபா.1,752.78 மில்லியனால் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது.	1,752.78	ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இது 2025 இல் சரிசெய்யப்படும்.	PMU மறுமதிப்பீட்டு மிகை அல்லது நட்டத்தை துல்லியமாகக் கணக்கிட வேண்டும்.

3. பௌதீக செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
மீளாய்வாண்டின் இறுதியில் MLBCRPக்கான செயற்திட்ட இலக்கு 86% ஆகவும், MWPCPக்கு 100% ஆகவும், MCPCPக்கு	ஒப்புக்கொள்கிறேன்.	செயல்திறன் இலக்கு கட்டமைப்பிற்கு ஏற்ப இருக்க வேண்டும்.

62% ஆகவும் இருந்தது. இருப்பினும், செயல்பாடுகளின் பௌதீக முன்னேற்றம் MLBCRPக்கு 85% ஆகவும், NWPCPக்கு 61% ஆகவும், NCPCPக்கு 55% ஆகவும் உள்ளது.

3.2 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) 27.7 கி.மீ சுரங்கப்பாதை கால்வாய் (UEC-ICB-2A) கட்டுமானம் தொடர்பாக பின்வரும் பரிசீலனைகள் அவதானிக்கப்பட்டன.		
(i) இரண்டாவது TBM செய்முறை தொடர்பாக முறையான கிரய-நலன் பகுப்பாய்வு நடத்தப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. இயந்திரத்தை வாங்குவதற்கான முன்மொழிவு முதல் இறக்குமதி செயல்முறை வரை, அமைச்சரவைக்கு முழுமையான மற்றும் துல்லியமான தகவல்கள் வழங்கப்படவில்லை. திருகோணமலை துறைமுகத்தில் அனுமதி கட்டத்தில் ஒப்பந்தக்காரருக்கு செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூபா.6,691 மில்லியன் கிரயம் ஆகும். இது ரூபா. 2,148 மில்லியனாகவிருந்தது. மீதமுள்ள ரூபா.4,543 மில்லியன் செலவுகளை தெளிவுபடுத்த எந்த ஆதாரமும் இல்லை.	ஒப்பந்தத்தில் பொறியாளரால் பல விருப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு / மதிப்பீடு செய்யப்பட்டு ஒரு நியாயப்படுத்தல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, மிகவும் சிக்கனமான, சாத்தியமான மற்றும் நேரத்தைக் குறைக்கும் முறையாக அகழ்வாராய்ச்சிக்கு 2வது TBM ஐ ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.	அனைத்து முக்கிய பெறுகைகளுக்கும் ஒரு விரிவான கிரய-நலன் பகுப்பாய்வு நடத்தப்பட்டு முறையாக ஆவணப்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- (ii) அரசு நிதித் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட குழு (2021 ஆகஸ்ட் 13) மற்றும் அமைச்சின் எட்டு பேர் கொண்ட குழு (2021 ஆகஸ்ட் 13) ஆகிய இரண்டும் 2021 இல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற்ற கூட்டங்கள் மூலம், செயற்திட்டச் செலவு மற்றும் நேரத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டதாகவும், இரண்டாவது சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை (TBM 2) வாங்குவதற்கு கூடுதல் நிதியை முதலீடு செய்வது நியாயமானதல்ல என்றும் முடிவு செய்தன. மேலும், 2021 யூலை 30 திகதியிட்ட செயற்திட்ட பணிப்பாளரின் கடிதத்தின்படி, இதே போன்ற அக்கறைகள் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், 2021 அக்டோபர் 04 மற்றும் 05 அன்று கூடிய மூன்றாவது TEC, TBM 2 வாங்குவதை தெளிவாக பரிந்துரைக்காமல், பொருளாதார மற்றும் நிதி சாத்தியக்கூறு சான்றிதழைப் பெற்ற பிறகு சுரங்கப்பாதை பணிகளை விரைவாக முடிக்க பரிந்துரைத்தது. அதன்படி, இரண்டாவது TBM வாங்குவது தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறை சரியான நியாயப்படுத்தல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது, முந்தைய தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீடுகளைப் புறக்கணித்தது, மேலும் TECகளை மீண்டும் மீண்டும் நியமிப்பது செல்லுபடியாகும் அடிப்படை இல்லாமல் பெறுகை முடிவை நியாயப்படுத்தும் முயற்சியாகத் தோன்றியது என்பதை கணக்காய்வு கண்டறிந்தது.
- SCAPC மட்டத்தில் தெளிவான முடிவை எடுப்பதற்கு வசதியாக, முந்தைய தொழில்நுட்ப அறிக்கைகளை செய்து மறுபரிசீலனை செய்வதற்காக, அமைச்சு தொழில்நுட்பக் குழுவை மறுசீரமைத்தது. பின்னர் மறுசீரமைக்கப்பட்ட குழு, சுரங்கப்பாதை (UECP-ICB-2A) மற்றும் மீதமுள்ள NCPCP தொகுப்புகளை (3, 4, 5, மற்றும் 6) ஒரே நேரத்தில் செயல்படுத்துவதன் மூலம் அனுராதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்குவதன் மூலம் செயற்திட்ட நோக்கங்களை அடைவதன் மூலம் பொருளாதார மற்றும் நிதி நம்பகத்தன்மையை உறுதி செய்ய பரிந்துரைத்தது.
- எதிர்கால செயற்திட்டங்களில் தேவையற்ற அல்லது நியாயமற்ற பெறுகை நடவடிக்கைகளைத் தடுக்க முறையான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர் இந்த விடயத்தில் விசாரணை நடத்த வேண்டும்.
- (iii) இரண்டாவது TBM (சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம்) பெறுகை செய்து, செயற்திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத்திற்கு கூடுதல் நிதிச் சுமையாக மாறியுள்ளது. ஒப்பந்ததாரர் இரண்டாவது TBMக்கு அதே செலவை (ரூபா. மில்லியன் 6,690.97) ஒப்பந்ததாரர் வழங்கியுள்ளார் ஒப்பந்த உடன்படிக்கையின் படி பணம் செலுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேலும் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை

இரண்டாவது பயன்படுத்தப்பட்ட செயற்திட்டத்தை காலக்கெடுவிற்குள் முடிவில்லை. இயந்திரத்திற்காக ரூபா. 6,690.97 செலவிடப்பட்டுள்ளது.	TBM பிறகும், இலக்கிடப்பட்ட முடிக்க இரண்டாவது ஏற்கனவே மில்லியன்	2025 ஏப்ரல் இறுதியின்படி, இரு முனைகளிலும் 18.3 கி.மீ நீள சுரங்கப்பாதையில் அகழ்வாராய்ச்சி முடிக்கப்பட்டுள்ளது.	எடுக்கப்பட வேண்டும்.
--	--	--	----------------------

(ஆ) தெற்கு வாயிலை தோண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட TBM 2, 2023 மார்ச் முதல் எட்டு மாதங்கள் செயல்படாமல் இருந்ததை கணக்காய்வு கண்டறிந்தது. 2025 ஜனவரி 5 திகதியிட்ட வாராந்திர கணக்கீட்டு அறிக்கையின்படி, சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களுக்கான (TBMs) அகழ்வாராய்ச்சி முன்னேற்றம் அவற்றின் திட்டமிடப்பட்ட இலக்குகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பற்றாக்குறையைக் காட்டியது. TBM 01 மொத்த இலக்கு 16,711.86 மீட்டர் ஆனால் 11,127.55 மீட்டர் மட்டுமே எட்டியது. இது 5,584.31 மீட்டர் பற்றாக்குறையைக் குறிக்கிறது. இதேபோல், TBM 02 மொத்த இலக்கு 9,833.30 மீட்டர் ஆனால் 4,366.43 மீட்டர் மட்டுமே தோண்டப்பட்டது. இதன் விளைவாக TBM 02 க்கு 5,466.87 மீட்டர் பற்றாக்குறை ஏற்பட்டது.

சேதங்களைக் குறைத்து நிலைமையைச் சரிசெய்ய அனைத்து சாத்தியமான முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

கட்டமைப்புப் பணிகளை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) 2022 யூன் 09 அன்று, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் தலைமையில் திறைசேரி விவசாய அமைச்சு, ADB மற்றும் MWSIP அதிகாரிகளுடன் கூடிய கூட்டம், MOP உரத்திற்கான நிதியைப் பெற முடிவு செய்தது. அதன்படி, 2022 செப்டம்பர் 23 திகதியிட்ட MI/MWSIP/ADB/GDS/MOPஉரம்/ICB/2 022/037 ஒப்பந்தத்தின் கீழ், ஒரு மெட்ரிக் டன்னுக்கு யூஎஸ்டி 950 (±5% சகிப்புத்தன்மை) என்ற விகிதத்தில் MWSIP, சிங்கப்பூர் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 41,876 மெட்ரிக் டன்னை வாங்க யூஎஸ்டி 39.78 மில்லியன் (இலங்கை ரூபாய் 14,202 மில்லியன்) செலவிட்டது. கொழும்பிற்கு பதிலாக வான்குவர் துறைமுகத்தில் சரக்கு எடை மசோதாவில் பணம் செலுத்தப்பட்டது. 2022/23 மகா பருவத்திற்காக இறக்குமதி நெல் பயிர்ச்செய்கைக்கு மூல அடிப்படையிலும், தேயிலை மற்றும் தேங்காய் பயிர்ச்செய்கைக்கு கலப்பு அடிப்படையிலும் உரங்கள் வழங்கப்படுகின்றதுடன் சிறிய அளவில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில், சிறு பருவத்திற்கு 3,000 மெட்ரிக் டன் MOP விநியோகிக்கப்படும் என்றும், தேயிலைத் தோட்டங்களுக்கு சுமார் 2,000 மெட்ரிக் டன் MOP விநியோகிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. MOP கையிருப்பின் குறிப்பிட்ட காலத்திற்குள் MOP உரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

செய்யப்பட்டாலும், 2025 ஜனவரி 31 காலாவதி தேதி 2026 நிலவரப்படி 16,543.7 MT அக்டோபர் என பயன்படுத்தப்படாமல் இருந்தது, மேலும் சரிபார்க்கப்பட்டது 2025 ஏப்ரல் 30 நிலவரப்படி 14,400 MT தேசிய உரச் செயலக களஞ்சியங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

- (ஈ) மிளகாய் பயிர்ச்செய்கைக்கான 200 விநியோகம் ஒப்பந்த கலைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விவசாய முறைகளை காலக்கெடுவிற்குள் சேதங்களில் ரூபா. 6.02 நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் செய்யப்பட்டது மற்றும் மில்லியனை மீட்டெடுக்க வழங்க வழங்குனர் தவறிவிட்டார், தாமதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பினும் முழு ஒப்பந்தத் தொகையான ரூபா.75.3 மில்லியன் செலுத்தப்பட்டது. சேதங்கள் வேண்டும். பெறுகை உத்தரவு 2024 ஜனவரி 12 எடுத்து வெளியிடப்பட்டது, 2024 மார்ச் 27க்குள் விநியோகிக்கப்பட வேண்டும், ஆனால் நிறைவு 2024 மே 16 அன்று 49 நாள் தாமதமாக ஏற்பட்டது. இதன் விளைவாக, செயற்திட்ட அலுவலகத்திற்கு ரூபா. 6.02 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டது.

3.3 களப் பரீட்சிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) 2024 சனவரி 31, நிலவரப்படி, நிறுவப்பட்ட 2,967 கான்கிரீட் வளையங்களில் 1,298 (44%) இல் விரிசல்கள் பதிவாகியுள்ளன. 2025 ஜனவரி 05 இன் அறிக்கை, 8,275 வளையங்களில் 5,608 (68%) இல் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்ற பிரச்சினை நீடித்ததை உறுதிப்படுத்தியது. 2024 ஜனவரி 31 மற்றும் 2025 ஜனவரி 05க்கு இடையில், 4,310 புதிய விரிசல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 52% வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது.	ஒப்பந்ததாரர் தனது சொந்த செலவில் 1,622 பிரிவுகளை சரிசெய்தார், முக்கிய சோதனைகள் வடிவமைப்பை விட வலிமையை உறுதிப்படுத்தின. 2025 ஏப்ரல் இல் விரிசல் உருவாக்கம் மாதத்திற்கு 5% க்கும் குறைவாகக் குறைந்துள்ளது.	செயற்திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை அடைய இந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கப்பட்ட மொத்தம் 8,275 கான்கிரீட் பிரிவுகளில், 1,338 பிரிவுகள் மட்டுமே தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இது மொத்தத்தில் வெறும் 16% மட்டுமேயாகும். மீதமுள்ள பிரிவுகளின் தர உறுதி செயல்முறை குறித்த கவலைகளை இது எழுப்புகிறது.	அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் 2024 ஆம் ஆண்டிற்கு சரியானவை. அனைத்து தர உறுதிப்பாட்டுப் பணிகளும் ஒப்பந்தப் பொறியாளரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.	கான்கிரீட் பிரிவுகளின் தரத்தை சோதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.4 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு விடயம்

2022 யூன் 30 அன்று பயன்படுத்த திட்டமிடப்பட்ட கட்டம் 02 க்கான கடன், 2024 இறுதி வரை பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதன் விளைவாக, ஆண்டு முழுவதும் ரூபா. 3.05 மில்லியன் கடப்பாட்டுக் கட்டணங்கள் எழுந்தன, 2024 டிசம்பர் 31 அன்று ரூபா. 232.9 மில்லியன் திரட்டப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த தேவையற்ற செலவுகள் செயற்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம், ஒப்பந்தம் முடிக்கப்படாதது, மெதுவான முன்னேற்றம், நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள் மற்றும் மோசமான திட்டமிடல் காரணமாக கூடுதல் பணிகள் காரணமாக ஏற்பட்டன.

முகாமைத்துவத்தின் பதில்

KMTC செயற்திட்டம் மற்றும் UEC-ICB-2A ஒப்பந்தம் 2½ ஆண்டு பெறுகை இடைநீக்கம், COVID-19, பொருளாதார நெருக்கடி மற்றும் PMU இன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பொருள் பற்றாக்குறை காரணிகளால் தாமதமானது.

கணக்காய்வாளரின் பரிந்துரை

கடன் நிதி திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும்.